



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خُطْبَةُ الْجُمُعَةِ لِتَارِيخِ ٣٠/٣/٢٠١٨ الْمَوَافِقِ ١٣ رَجَبِ ١٤٣٩ هـ

التَّحْذِيرُ مِنَ الْكُذْبِ وَعَادَةِ أَوَّلِ نَيْسَانَ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا مَثِيلَ وَلَا شَبِيهَ لَهُ أَحَدٌ صَمَدٌ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ مَنْ بَعَثَهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ هَادِيًا وَمُبَشِّرًا وَنَذِيرًا، عَلَّمَ الْأُمَّةَ مَا يَنْفَعُهَا وَحَذَّرَهَا مِمَّا يَضُرُّهَا فِي دِينِهَا وَدُنْيَاهَا فَبَيَّنَّ أَنَّ الصِّدْقَ مَنجَاةٌ وَالْكَذِبَ مَهْلَكَةٌ فَأَمَرَ بِالصِّدْقِ وَعَظَّمَ أَهْلَهُ وَحَذَّرَ مِنَ الْكُذْبِ وَذَمَّ أَهْلَهُ، فَصَلِّ اللَّهُمَّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ، فَإِنِّي أُوصِي نَفْسِي وَإِيَّاكُمْ بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ وَالْعَمَلِ بِشَرِيعَتِهِ وَالِاسْتِنَانِ بِسُنَّةِ نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ ﴿يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ﴾^١.

إِحْوَةَ الْإِيمَانِ، إِنَّ اللَّهَ سُبْحَانَهُ وَتَعَالَى قَدْ أَمَرَنَا بِفِعْلِ الْخَيْرِ وَنَهَانَا عَنِ الشَّرِّ. وَكَذَا رَسُولُهُ الْكَرِيمُ فَقَدْ أَرْسَلَهُ رَبُّنَا مُعَلِّمًا النَّاسَ الْخَيْرَ دَاعِيًا لَهُمْ إِلَى مَكَارِمِ الْأَخْلَاقِ وَمَحَاسِنِهَا كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ إِنَّمَا بُعِثْتُ لِأَتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ اهـ.

Sachez que *Allah ^azza wajall* dit dans *sourat At-Tawbah* ce qui signifie : « **Ô vous qui êtes croyants, faites preuve de piété à l'égard de Allah et soyez avec les véridiques.** »

Mes frères de foi, *Allah soubhanahou wata^ala* nous a ordonné d'accomplir le bien et Il nous a interdit de commettre le mal. Il en est de même de la part de Son messenger honoré. Notre Seigneur l'a envoyé pour enseigner aux gens le bien, pour les appeler à adopter les comportements d'excellence. Tout comme le Prophète *salla l-Lahou ^alayhi wasallam* l'a

^١سُورَةُ التَّوْبَةِ/119.

^٢السُّنَنُ الْكُبْرَى لِلْبَيْهَقِيِّ.

dit ce qui signifie : « *Je n'ai été envoyé que pour vous compléter les caractères d'excellence.* » [As-Sounanou l-Koubra de Al-Bayhaqiyy]

وَأْتَهُ مِنْ عَظِيمِ الصِّفَاتِ الَّتِي أَمَرَ اللَّهُ تَعَالَى بِهَا وَحَثَّ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصِّدْقُ، وَمِنْ أَحَبِّ الصِّفَاتِ الَّتِي نَهَى عَنْهَا الكَذِبُ.

فَقَدْ رَوَى الإِمَامُ مُسْلِمٌ فِي صَحِيحِهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ صِدِّيقًا، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ³ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ وَيَتَحَرَّى الكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا اهـ

Nous allons parler d'un caractère éminent que Allah ta^{ala} nous a ordonné d'adopter et que le Messenger de Allah *salla l-Lahou^{alayhi} wasallam* nous a incité à avoir : il s'agit de la véracité. Par opposition à la véracité, le mensonge fait partie des caractères les plus laids qu'Il ait interdits.

L'Imam Mouslim a rapporté dans son *Sahih* que *Abdou l-Lah Ibnou Mas^{oud}*, que Allah l'agrée, a dit : « *Le Messenger de Allah *salla l-Lahou^{alayhi} wasallam* a dit ce qui signifie : "Attachez-vous à la véracité ; la véracité mène à la bienfaisance et la bienfaisance mène au Paradis. L'homme qui persévère sur la véracité et cherche à être véridique sera inscrit selon le jugement de Allah au nombre des véridiques. Et gardez-vous du mensonge car le mensonge mène à la perversité et la perversité mène à l'enfer. L'homme qui persiste sur le mensonge et cherche à mentir sera inscrit selon le jugement de Allah au nombre des menteurs."* »

مَعْنَى هَذَا الْحَدِيثِ إِخْوَةَ الإِيمَانِ أَنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْعَمَلِ الصَّالِحِ الْخَالِصِ مِنْ كُلِّ مَذْمُومٍ وَيُوصِلُ إِلَى الْجَنَّةِ وَأَنَّ الكَذِبَ يُوصِلُ إِلَى الْفُجُورِ وَهُوَ الْمَيْلُ عَنِ الإِسْتِقَامَةِ وَالإِنْبِعَاطُ فِي الْمَعَاصِي الْمُوَصِّلِ إِلَى النَّارِ، فَفِي هَذَا الْحَدِيثِ الْحُثُّ عَلَى تَحَرِّي الصِّدْقِ وَهُوَ قَصْدُهُ وَالإِعْتِنَاءُ بِهِ وَعَلَى التَّحْذِيرِ مِنَ الكَذِبِ وَالتَّسَاهُلِ فِيهِ فَإِنَّهُ مَنْ تَسَاهَلَ فِيهِ كَثُرَ مِنْهُ فَعُرِفَ بِهِ.

La signification de ce *hadith*, mes frères de foi, est que la véracité mène à œuvrer dans les actes de vertu exempts de tout blâme et fait parvenir au Paradis, alors que le mensonge mène à la perversité, qui est le fait de dévier de la droiture et de se plonger dans les péchés, ce qui mène ainsi à l'enfer. Il y a donc dans ce *hadith* une incitation à s'attacher à être

³أَيُّ هُوَ وَسِبَلَةٌ إِلَى ذَلِكَ، أَيُّ طَرِيقٌ يُوصِلُ إِلَى ذَلِكَ.

véridique, c'est-à-dire à le vouloir et à lui accorder le plus grand soin. Il met aussi en garde contre le mensonge et le laisser-aller dans le mensonge car celui qui se laisse aller à mentir va mentir de plus en plus et finira par être connu pour cela.

وَأَمَّا قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَابًا فَمَعْنَاهُ أَنَّهُ يُحْكَمُ لَهُ بِذَلِكَ وَيَسْتَحِقُّ الْوَصْفَ بِمَنْزِلَةِ الصِّدِّيقِينَ وَثَوَابَهُمْ أَوْ صِفَةَ الْكَذَّابِينَ وَعِقَابَهُمْ وَالْمُرَادُ إِظْهَارُ ذَلِكَ لِلْمَخْلُوقِينَ إِمَّا بِأَنْ يَشْتَهَرَ بِحِطِّهِ مِنَ الصِّفَتَيْنِ فِي الْمَلَأِ الْأَعْلَى أَيْ الْمَلَائِكَةِ وَإِمَّا بِأَنْ يُلْقَى ذَلِكَ فِي قُلُوبِ النَّاسِ وَالسِّنِّيهِمْ وَيُوضَعُ لَهُ الْقَبُولُ أَوْ الْبَعْضَاءُ فَإِنَّ الْكَذِبَ إِذَا تَكَرَّرَ أَصْبَحَ عَادَةً يَضَعُ الْخَلَّاصُ مِنْهَا وَعِنْدَهَا يُكْتَبُ الْإِنْسَانُ كَذَابًا، نَسَأَلُ اللَّهَ تَعَالَى أَنْ يَجْعَلَنَا مَعَ الصَّادِقِينَ.

Quant aux paroles du Prophète *salla l-Lahou ^alayhi wasallam*, traduites par : « **Il sera inscrit selon le jugement de Allah au nombre des véridiques** » et par : « **Il sera inscrit selon le jugement de Allah au nombre des menteurs** », elles signifient qu'il sera jugé comme tel et méritera, soit d'être qualifié du degré des véridiques et d'obtenir leur, soit d'être au rang des menteurs et de subir leur châtement. Ce qui est visé ici, c'est que cela sera manifesté aux créatures, en le faisant connaître au monde céleste, c'est-à-dire aux anges, par l'un de ces deux caractères, ou bien en faisant que les gens le perçoivent dans leur cœur et en parlent entre eux. Ainsi les gens se mettront à l'accepter ou à le détester. Lorsque le mensonge devient répétitif de la part de quelqu'un et que cela devient une habitude, il devient difficile de s'en débarrasser ; c'est à partir de ce moment-là que cette personne est inscrite au nombre des menteurs. Nous demandons à *Allah ta^ala* qu'Il fasse que nous soyons au nombre des véridiques.

وَالْكَذِبُ إِخْوَةٌ الْإِيمَانِ وَهُوَ مَا نُرِيدُ بَسْطَ الْكَلَامِ فِيهِ هُوَ الْكَلَامُ بِخِلَافِ الْوَاقِعِ مَعَ الْعِلْمِ بِأَنَّهُ بِخِلَافِ الْوَاقِعِ وَمِنْهُ مَا هُوَ مِنَ الْكِبَائِرِ وَمِنْهُ مَا يَكُونُ مِنَ الصَّغَائِرِ وَمِنْهُ مَا يَكُونُ كُفْرًا وَالْعِيَادُ بِاللَّهِ تَعَالَى. فَإِنْ كَانَ الْكَذِبُ لَا ضَرَرَ فِيهِ لِمُسْلِمٍ فَهُوَ مِنَ الصَّغَائِرِ، لَكِنَّ أَحْذَرَ أَخِي الْمُسْلِمِ فَإِنَّ الصَّغِيرَةَ لَا يَتَهَاوَنُ بِهَا لِأَنَّ الْجِبَالَ مِنَ الْحَصَى.

Mes frères de foi, le mensonge, qui est ce sujet que nous voudrions détailler, consiste à dire une chose qui est contraire à la réalité tout en sachant qu'elle est contraire à la réalité. Parmi les différentes sortes de mensonges, il y en a qui comptent parmi les grands péchés, d'autres qui comptent parmi les petits péchés et il y en a qui sont de la mécréance, que *Allah ta^ala* nous en préserve. Si le mensonge ne comporte aucune nuisance envers un musulman, c'est un petit péché. Mais attention, nous ne devons pas négliger les petits péchés, car les montagnes sont constituées de petits cailloux !

فَقَدْ رَوَى أَحْمَدُ وَالطَّبْرَانِيُّ أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَمُحَقَّرَاتِ الدُّنُوبِ فَإِنَّمَا مِثْلُ مُحَقَّرَاتِ الدُّنُوبِ كَمِثْلِ قَوْمٍ نَزَلُوا بَطْنَ وَادٍ فَجَاءَ ذَا بُعُودٍ وَجَاءَ ذَا بُعُودٍ حَتَّى حَمَلُوا مَا أَنْصَجُوا بِهِ حُبْرَهُمْ وَإِنَّ مُحَقَّرَاتِ الدُّنُوبِ مَتَى يُؤْخَذُ بِهَا صَاحِبُهَا تَهْلِكُ أَهْلُهَا وَالْمُرَادُ بِالْمُحَقَّرَاتِ الصَّغَائِرُ وَدَلَّ الْحَدِيثُ الشَّرِيفُ عَلَى أَنَّ الصَّغَائِرَ أَسْبَابٌ يُؤَدِّي الْإِصْرَارُ عَلَيْهَا وَالْإِكْتَارُ مِنْهَا إِلَى ارْتِكَابِ الْكِبَائِرِ، فَكَمِ مِنْ صَغِيرَةٍ يَحْقِرُهَا فَاعِلُهَا فَيَفْعَلُهَا فَتَسْوِقُهُ إِلَى كَبِيرَةٍ، وَقَدْ تَسْوِقُهُ إِلَى الْكُفْرِ، وَلِذَا قَالَ بَعْضُ السَّلَفِ "الْمَعَاصِي بَرِيدُ الْكُفْرِ كَمَا أَنَّ الْحَتَّى بَرِيدُ الْمَوْتِ". عَافَانَا اللَّهُ تَعَالَى مِنَ الشُّرُورِ.

L'Imam *Ahmad* et *At-Tabaraniyy* rapportent que le Prophète *Mouhammad salla l-Lahou ^alayhi wasallam* a dit ce qui signifie : « *Gardez-vous bien des petits péchés ! Les petits péchés sont à l'exemple d'un groupe de gens qui ont fait halte dans une vallée. Untel ramène une brindille et tel autre ramène une brindille jusqu'à amasser ce qui leur permet de cuire leur pain...* » Ce *hadith* honoré indique que les petits péchés sont autant de causes qui mènent celui qui persiste à les commettre et à les multiplier à commettre les grands péchés. Combien de petits péchés, sous-estimés par celui qui les commet, l'amènent par la suite à commettre les grands péchés ! Il se peut même qu'ils l'amènent à commettre de la mécréance. C'est pour cela qu'un savant du *Salaf* a dit : « *Les péchés mènent à la mécréance tout comme la fièvre mène à la mort.* » [rapporté dans *Chou'abou l-'Iman* de *Al-Bayhaqiyy*]. Que *Allah ta^ala* nous préserve des mauvais actes !

وَأَمَّا إِنْ كَانَ الْكَذِبُ فِيهِ ضَرَرٌ يَلْحَقُ مُسْلِمًا فَهُوَ مِنْ كِبَائِرِ الدُّنُوبِ وَالْعِيَادُ بِاللَّهِ تَعَالَى. وَمِنْ الْكَذِبِ الْقَبِيحِ الْكَذِبُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَّبِعُوا مَفْعَدَهُ مِنَ النَّارِ أَهْ رَوَاهُ الشَّيْخَانِ.

Maintenant, si le mensonge comporte une nuisance envers un musulman, c'est un grand péché ; que *Allah ta^ala* nous en préserve. Parmi les mensonges laids, il y a le fait de mentir au sujet du Messager de *Allah salla l-Lahou ^alayhi wasallam*. C'est ainsi que le Prophète *^alayhi s-salatou was-salam* a dit ce qui signifie : « *Celui qui ment à mon sujet délibérément, qu'il se prépare à occuper sa place en enfer.* »

فَإِذَا كَانَ فِي هَذَا الْكَذِبِ تَحْلِيلٌ مُحَرَّمٌ بِالْإِجْمَاعِ مَعْلُومٌ مِنَ الدِّينِ بِالضَّرُورَةِ مِمَّا لَا يَخْفَى عَلَيْهِ كَالزَّيْنِ وَاللِّوَاطِ وَالْقَتْلِ وَالسَّرِقَةِ وَالغَضَبِ أَوْ تَحْرِيمٌ حَلَالٍ ظَاهِرٌ كَذَلِكَ كَالْبَيْعِ وَالنِّكَاحِ فَهُوَ كُفْرٌ وَالْعِيَادُ بِاللَّهِ تَعَالَى، كَمَا يَفْتَرِي بَعْضُ النَّاسِ لِيُضْحِكَ غَيْرَهُ فَيَقُولُ قَالَ اللَّهُ تَعَالَى "إِذَا

شُعَبُ الْإِيمَانِ لِلْبَيْهَقِيِّ.

رَأَيْتِ الْأَعْمَى فَكَبَّهُ عَلَىٰ وَجْهِهِ إِنَّكَ لَسْتَ أَكْرَمَ مِنْ رَبِّهِ "فَيَجْعَلُ هَذَا الْكَلَامَ السَّخِيفَ قُرْءَانًا
فَهَذَا كُفْرٌ وَالْعِيَادُ بِاللَّهِ مِنْ ذَلِكَ.

D'autre part, si le mensonge comporte le fait de rendre licite une chose interdite par unanimité (*'ijma'*), bien connue des savants et du commun des musulmans comme étant interdite dans la religion et dont le jugement n'échappe pas à celui qui a menti, comme en rendant permis la fornication, la sodomie, l'assassinat, le vol ou l'usurpation ou encore le fait de rendre interdit quelque chose de clairement licite, comme la vente ou le mariage, ce serait de la mécréance, que *Allah ta'ala* nous en préserve ! C'est le cas de celui qui ment pour faire rire les gens, en disant : "Lorsque tu vois un aveugle, renverse-le par terre, tu n'es pas plus généreux que son Seigneur." Il a prétendu que cette parole imbécile ferait partie du *Qur'an*. Cela est en réalité de la mécréance, que *Allah ta'ala* nous en préserve !

وَاعْلَمُوا إِخْوَةَ الْإِيمَانِ أَنَّ الْكَذِبَ حَرَامٌ سَوَاءً قَالَهُ الشَّخْصُ مَا زِحًا أَمْ جَادًا وَسَوَاءً أَرَادَ
بِهِ أَنْ يُضْحِكَ الْقَوْمَ أَمْ لَا فَقَدْ قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ الْقَوْمَ ثُمَّ يَكْذِبُ
لِيُضْحِكَهُمْ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ أَهْ أَيْ أَنْ هَذَا كَبِيرَةٌ يَسْتَحِقُّ فَاعْلَمُوا الْعَذَابَ الشَّدِيدَ فِي الْآخِرَةِ.

Mes frères de foi, sachez que le mensonge est interdit qu'il soit dit en plaisantant ou en étant sérieux. En effet, le Prophète *salla l-Lahou ^alayhi wasallam* a dit ce qui signifie : « **Malheur à celui qui parle aux gens et ment pour les faire rire! Malheur à lui ! Encore malheur à lui !** » c'est-à-dire que c'est un grand péché et que cela fait mériter à celui qui le commet un grand châtement au Jour du jugement.

فَمِمَّا يَنْبَغِي أَنْ يُحَدَّرَ مِنْهُ إِخْوَةَ الْإِيمَانِ مَا يُسَمِّيهِ بَعْضُ النَّاسِ كَذْبَةَ أَوَّلِ نَيْسَانَ،
فَالْكَذِبُ حَرَامٌ فِي أَوَّلِ نَيْسَانَ وَفِي غَيْرِهِ، وَيَحْصُلُ فِيهِ وَفِي كَثِيرٍ مِنَ الْأَحْيَانِ تَرْوِيعٌ لِلْمُسْلِمِ
فَيَقُولُ لَهُ الْكَاذِبُ مَثَلًا إِنَّ ابْنَكَ مَاتَ أَوْ حَصَلَ مَعَ زَوْجَتِكَ كَذَا وَكَذَا فَيُخَيِّفُهُ وَيُرْوَعُهُ وَالْعِيَادُ
بِاللَّهِ تَعَالَى وَتَرْوِيعُ الْمُسْلِمِ حَرَامٌ فِيهِ مُسْنَدُ أَحْمَدَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا
يَجُلُّ لِلْمُسْلِمِ أَنْ يُرْوَعَ مُسْلِمًا أَهْ قَالَ لَمَّا رَوَّعَ بَعْضُ النَّاسِ رَجُلًا مِنْ أَصْحَابِهِ عَلَيْهِ السَّلَامُ
مِرَاحًا بِأَخَذِ نَبْلِ مِنْهُ وَهُوَ نَائِمٌ.

Mes frères de foi, il convient aussi de mettre en garde contre certaines choses, contre ce que certains appellent le poisson d'avril. Le mensonge est interdit le 1^{er} avril ou à tout autre moment. Parmi les conséquences de pareils mensonges et dans beaucoup de cas, il y a le fait d'effrayer un musulman. Le menteur lui dit par exemple : « *Ton fils est mort !* » ou

°رَوَاهُ أَحْمَدُ فِي مُسْنَدِهِ.

bien « *Il est arrivé quelque chose à ta femme !* » Il lui fait peur et l'effraie. Que *Allah ta^ala* nous en préserve !

À ce sujet, il est rapporté dans le *Mousnad* de l'Imam *Ahmad*, que le Messager de *Allah salla l-Lahou ^alayhi wasallam* a dit : ce qui signifie : « ***Il n'est pas permis à un musulman d'effrayer un autre musulman.*** » Il avait dit cette parole lorsque l'un des compagnons, par plaisanterie, avait fait peur à un autre compagnon en lui prenant l'une de ses flèches pendant son sommeil.

فَالْكَذِبُ أَيُّهَا الْأَجِبَّةُ كَمَا قَالَ بَعْضُ الصَّحَابَةِ لَا يَصْلُحُ فِي جِدِّ وَلَا فِي هَزَلٍ^٦ أَيُّ مَزْجٍ وَلَوْ كَانَ الْمَقْصِدُ إِضْحَاكَ الْحَاضِرِينَ وَلَوْ لَمْ يَكُنْ فِيهِ إِيْذَاءٌ لِلنَّاسِ فَهُوَ حَرَامٌ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَمْزُحُ وَلَا أَقُولُ إِلَّا حَقًّا هَذَا^٧ فَأَخْبَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَدِيثِهِ هَذَا أَنَّهُ يَمْزُحُ أحيانًا لِحِكْمَةٍ وَلَكِنْ لَا يَقُولُ إِلَّا حَقًّا أَيُّ أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَكْذِبُ،

Chers bien-aimés, le mensonge n'est pas autorisé, ni en étant sérieux ni en plaisantant. Même si l'objectif est de faire rire l'assistance, même s'il n'y a pas de nuisance envers les gens, c'est interdit. À ce sujet, le Messager de *Allah salla l-Lahou ^alayhi wasallam* a dit ce qui signifie : « ***Il m'arrive de plaisanter, mais je ne dis que ce qui est en droit d'être dit.*** » C'est-à-dire que le Messager de *Allah salla l-Lahou ^alayhi wasallam* a fait savoir qu'il ne mentait jamais.

كَمَا وَخُذِّرُكُمْ مِنْ قَوْلِ بَعْضِ النَّاسِ "الْكَذِبُ مِلْحُ الرَّجَالِ" وَقَوْلِ بَعْضِ "وَعَيْبٌ عَلَى اللَّيِّ يُصَدَّقُ" فَإِنَّهُمَا تَكْذِيبٌ لِلدِّينِ مُخْرِجَانِ مِنَ الْإِسْلَامِ لِأَنَّ الْأَوَّلَ فِيهِ اسْتِحْسَانٌ لِمَا هُوَ مَعْلُومٌ بَيْنَ الْمُسْلِمِينَ قُبْحُهُ فِي الدِّينِ وَفِي الثَّانِي اسْتِقْبَاحٌ لِمَا هُوَ مَعْلُومٌ حُسْنُهُ فِي الدِّينِ فَكِلَاهُمَا يَلْزَمُ مِنْهُ تَكْذِيبُ الدِّينِ وَالْعِيَادُ بِاللَّهِ تَعَالَى.

D'autre part, nous vous mettons en garde contre la parole de certains qui disent que le mensonge serait « *le sel des vrais hommes* ». Tandis que d'autres disent : « *C'est la honte pour celui qui dit la vérité !* » Ces deux paroles contredisent la religion et constituent deux choses qui font sortir de l'islam. En effet la première revient à apprécier ce que les savants et les musulmans du commun savent bien que c'est mauvais dans la religion. Et la seconde comporte le fait de considérer mauvais ce que les savants et les musulmans du commun

^٦ رواه سعيد بن منصور في سننه عن ابن مسعود.

^٧ رواه الطبراني في المعجم الكبير.

savent bien que c'est une bonne chose dans la religion. Chacune de ces deux paroles revient donc à démentir la religion, que *Allah ta^ala* nous en préserve !

Alors, mes frères de foi, gardez-vous bien du mensonge et mettez en garde contre le mensonge, car c'est une très mauvaise habitude. La seule chose qu'il indique, c'est le mal qu'il y a dans la nature de celui qui ment. Alors, craignez *Allah* et soyez avec les véridiques !

Ô *Allah*, préserve-nous du mensonge et du reste des choses interdites, ô Toi Qui est le plus miséricordieux de ceux qui font miséricorde.

فَاَحْذَرُوا مِنَ الْكُذِبِ اِخْوَةَ الْاِيْمَانِ وَحَذَرُوا مِنْهُ فَاِنَّهُ اِذَا اسْتَحْكَمَ فِي الشَّخْصِ صَارَ عَادَةً
خَبِيْثَةً دَالَّةً عَلٰى خُبْثِ طَبْعِ صَاحِبِهَا، فَاتَّقُوا اللّٰهَ وَكُونُوا مَعَ الصّٰدِقِيْنَ.
اللّٰهُمَّ احْفَظْنَا مِنَ الْكُذِبِ وَسَائِرِ الْمُحَرَّمَاتِ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ.
هَذَا وَاسْتَغْفِرُ اللّٰهَ لِيْ وَلَكُمْ.

الخطبة الثانية

الحَمْدُ لِلّٰهِ نَحْمَدُهُ وَنُسْتَعِيْنُهُ وَنُسْتَهْدِيْهِ وَنَشْكُرُهُ، وَنَعُوْذُ بِاللّٰهِ مِنْ شُرُوْرِ اَنْفُسِنَا وَسَيِّئَاتِ
اَعْمَالِنَا مَنْ يَهْدِ اللّٰهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ
الصّٰدِقِ الْوَعْدِ الْاَمِيْنِ وَعَلٰى اِخْوَانِهِ التَّبَيُّيْنَ وَالْمُرْسَلِيْنَ. وَرَضِيَ اللّٰهُ عَنْ اُمَّهَاتِ الْمُؤْمِنِيْنَ وَعَالِ
الْبَيْتِ الطّٰهَرِيْنَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِيْنَ اَبِيْ بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْاَئِمَّةِ الْمُهْتَدِيْنَ
اَبِيْ حَنِيفَةَ وَمَالِكٍ وَالشّٰفِعِيَّ وَاَحْمَدَ وَعَنِ الْاَوْلِيَاءِ وَالصّٰلِحِيْنَ.
اَمَّا بَعْدُ عِبَادَ اللّٰهِ اَوْصِيْكُمْ وَنَفْسِيْ بِتَقْوَى اللّٰهِ الْعَلِيِّ الْعَظِيْمِ فَاتَّقُوْهُ.

وَاعْلَمُوْا اَنَّ اللّٰهَ اَمْرَكُمْ بِاَمْرِ عَظِيْمٍ، اَمْرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلٰى نَبِيِّهِ الْكَرِيْمِ فَقَالَ ﴿اِنَّ اللّٰهَ
وَمَلَائِكَتَهُ يُصَلُّوْنَ عَلٰى النَّبِيِّ يَا اَيُّهَا الَّذِيْنَ ءَامَنُوا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا ﴿٥٦﴾﴾ اَللّٰهُمَّ
صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى سَيِّدِنَا اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا
اِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى سَيِّدِنَا اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ

⁸ سورة الأحزاب/ءاية ٥٦.

سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ۝ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُمْ بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ۝﴾، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اجْعَلْنَا مِنَ الصَّادِقِينَ الصِّدِّيقِينَ الْمَحْبُوبِينَ عِنْدَكَ وَاحْفَظْنَا مِنَ الْكَذِبِ وَأَهْلِهِ اللَّهُمَّ فَرِّجْ كُرْبَاتِنَا وَأَقْضِ حَاجَاتِنَا اللَّهُمَّ اسْكُرْ عَوْرَاتِنَا وَعَامِنُ رَوْعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبِيحُكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرْ لَهُ يَغْفِرْ لَكُمْ وَآتَّقُوهُ يُجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.